

வெளியிடுபவர் பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களம்

திகதி 2021.10.14

நாணயக் கொள்கை மீளாய்வு : இல. 07 – 2021 ஒத்தோபர்

இலங்கை மத்திய வங்கி கொள்கை வட்டி வீதங்களை அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுகின்றது

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது 2021 ஒத்தோபர் 13ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 5.00 சதவீதம் 6.00 சதவீதம் கொண்ட அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது. பேரண்டப் பொருளாதார நிலைமைகளையும் உள்நாட்டு மற்றும் உலகளாவிய பக்கங்களில் எதிர்பார்க்கப்பட்ட அபிவிருத்திகளையும் கவனமாக பரிசீலனையில் கொண்டதன் பின்னர் சபை இத்தீர்மானத்தை மேற்கொண்டது. பொருத்தமான வழிமுறைகளுடன் நடுத்தரகாலத்தில் இலக்கிடப்பட்ட மட்டங்களில் பணவீக்கத்தினைப் பேணுகின்ற அதேவேளை எதிர்வரவுள்ள காலத்தில் பொருளாதாரம் அதன் வாய்ப்பினை அடைந்துகொள்வதற்கு ஆதரவளிப்பதற்கான அதன் கடப்பாட்டினை சபை மீளவும் வலியுறுத்தியது.

உலகளாவிய பொருளாதாரம் தொடர்ந்தும் மீட்சியடைகின்றது

உலகளாவிய பொருளாதார மீட்சியானது நாடுகளிற்கிடையிலான பாரியளவான ஏற்றத்தாழ்வுகளிற்கு மத்தியிலும் தொடர்ந்தும் எதிர்பார்க்கப்படுகின்றது. 2021 ஒத்தோபர் 12ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட பன்னாட்டு நாணய நிதியத்தின் உலகப் பொருளாதாரத் தோற்றப்பாட்டிற்கு அமைய, உலகளாவிய பொருளாதாரமானது 2021இல் 5.9 சதவீதத்தினாலும் 2022இல் 4.9 சதவீதத்தினாலும் வளர்ச்சியடைவதற்கு எறிவுசெய்யப்பட்டுள்ளது. முக்கியமாக கொவிட்-19 தடுப்பு மருந்துகளுக்கான அணுகல் மற்றும் கொள்கை ஆதரவு என்பவற்றில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளின் காரணமாக பொருளாதார வாய்ப்புக்கள் தொடர்ந்தும் நாடுகளுக்கிடையில் வேறுபட்டுக் காணப்படுகின்றன. பெரும்பாலான நாடுகளில் நுகர்வோர் விலைப் பணவீக்கம் குறிப்பிடத்தக்களவு அதிகரித்து, ஓராண்டிற்கு முன்னரான அவற்றின் குறைந்தளவான தளத்தாக்கங்களுடன் ஒப்பிடுகையில் உலகளாவிய நோய்த்தொற்றின் தாக்கத்துடன் தொடர்புடைய நிரம்பல்-கேள்விப் பொருத்தப்பாடினமைகளையும் பண்ட விலைகளில் உயர்வினையும் பிரதிபலிக்கின்றது.

உலகளாவிய நோய்த்தொற்றுடன் தொடர்புடைய இடையூறுகளிற்கு மத்தியிலும் இலங்கைப் பொருளாதாரம் முன்னோக்கிப் பயணிக்கின்றது

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் மதிப்பீடுகளின் பிரகாரம் இலங்கைப் பொருளாதாரம் 2021இன் முதலாம் காலாண்டில் ஆண்டிற்கு ஆண்டு 4.3 சதவீத வளர்ச்சியைத் தொடர்ந்து 2021இன் இரண்டாம் காலாண்டுப் பகுதியில் ஆண்டிற்கு ஆண்டு 12.3 சதவீத உண்மை வளர்ச்சியொன்றைப் பதிவுசெய்து உறுதியானதொரு மீட்சியினை எடுத்துக்காட்டியிருந்தது. கொவிட்-19

தடுப்பூசி மருந்து செயற்றிட்டத்தினை வெற்றிகரமாக முன்னெடுத்தலுடன் வளர்ச்சி ஆதரவுக் கொள்கை வழிமுறைகளுடன் இணைந்து கொவிட்-19 நோய்த்தொற்றுடன் தொடர்புடைய முடக்கல் வழிமுறைகளின் முடிவுறுத்தலின் பின்னர் படிப்படியான வழமைக்குத் திரும்புதலுடன் எதிர்வரும் காலப்பகுதியில் பொருளாதார நடவடிக்கை உத்வேகம் நிலைபெறுமென எதிர்பார்க்கப்படுகின்றது. கிடைக்கத்தக்கவுள்ள குறிகாட்டிகளும் எறிவுகளும் உண்மைப் பொருளாதாரம் 2021இல் ஏறத்தாழ 5 சதவீதத்தினால் வளர்ச்சியடையக்கூடுமெனவும் அரசாங்கத்தினாலும் மத்திய வங்கியினாலும் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற குறுகிய கால உறுதிப்பாட்டு வழிமுறைகளைத் தொடர்ந்து நடுத்தர காலத்தில் உயர் மற்றும் நிலைத்திருக்கும் வளர்ச்சி உத்வேகமொன்றினை நோக்கி படிப்படியாக நகருமெனவும் எடுத்துரைக்கின்றன.

அரசாங்கத்தினதும் மத்திய வங்கியினதும் திட்டமிடப்பட்ட ஒருங்கிணைக்கப்பட்ட முயற்சிகள் எதிர்வரும் காலப்பகுதியில் வெளிநாட்டுத் துறையினை வலுப்படுத்துமென எதிர்பார்க்கப்படுகின்றது

ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றமொன்றினைக் கொண்டிருந்ததுடன் தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாக 2021 ஓகத்தில் ஐ.அ.டொலர் 1 பில்லியனைப் பார்க்க அதிகளவில் பதிவுசெய்திருந்தன. உலகளாவிய பண்ட விலைகளில் உயர்வினைப் பகுதியளவில் பிரதிபலித்து, இறக்குமதிகளின் மீதான செலவினமும் அதிகரித்து கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியிலும் பார்க்க 2021 ஓகத்து இறுதியில் எட்டு மாத காலப்பகுதியில் வர்த்தகப் பற்றாக்குறையில் விரிவாக்கமொன்றினைத் தோற்றுவித்திருந்தது. உலகளாவிய ரீதியில் பயணக் கட்டுப்பாடுகளின் தளர்த்தலுடனும் உள்நாட்டில் வெற்றிகரமாகத் தடுப்பு மருந்து முன்னெடுத்தலுடனும் சுற்றுலாத் துறைக்கான தோற்றப்பாடு மேம்பட்டது. அண்மைய மாதங்களில் தொழிலாளர் பணவனுப்பல்களில் மிதமான தன்மை அவதானிக்கப்பட்ட போதும், முக்கிய வெளிநாட்டு வேலைவாய்ப்பு மூல நாடுகளின் மேம்பட்ட வளர்ச்சித் தோற்றப்பாட்டுடன் உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையில் பாரிய உறுதிப்பாட்டுடன் எதிர்வரும் காலப்பகுதியில் மீளெழுச்சியொன்று எதிர்பார்க்கப்படுகின்றது. 'பேரண்டப் பொருளாதார மற்றும் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டினை நிச்சயப்படுத்துவதற்கான ஆறு மாதகால வழிகாட்டலில்' குறித்துரைக்கப்பட்டவாறு உண்மைத் துறையில் வெளிநாட்டு முதலீடுகளைப் பெற்றுக்கொள்ளலும் மத்திய வங்கியினால் தீர்வு வழிமுறைகளின் காலந்தவறாத பின்பற்றலும் உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையில் அழுத்தங்களைப் படிப்படியாகத் தளர்த்துகின்றன. மேலும், மத்திய வங்கி எரிபொருள் உட்பட அத்தியாவசிய இறக்குமதிகளிற்கான திரவத்தன்மையினை வழங்குவதற்கு வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையில் தொடர்ந்தும் தலையிடுகின்றது. ஐக்கிய அமெரிக்க டொலாருக்கெதிராக இலங்கை ரூபாவின் தேய்வு 2021இன் இதுவரையான காலப்பகுதியில் 6.8 சதவீதமாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இலங்கையின் ரூபா உண்மைத் தாக்கமுள்ள செலாவணி வீதச் சுட்டெண்களினால் பிரதிபலிக்கப்பட்டவாறு தொடர்ந்தும் பெருமளவில் குறைத்து மதிப்பிடப்பட்டதாகவே காணப்படுகின்றது. அதேவேளை, மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் 2021 செத்தெம்பர் இறுதியளவில் 2.6 பில்லியனாக மதிப்பிடப்பட்டிருந்தன. எவ்வாறாயினும், இது சீன யுவான் 10 பில்லியன் (ஏறத்தாழ ஐ.அ.டொலர் 1.5 பில்லியனுக்குச் சமமான) கொண்ட சீன மக்கள் வங்கியுடனான இருபுடை நாணய பரஸ்பர பரிமாற்றல் வசதியினை உள்ளடக்கவில்லை. மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் ஆறு மாதகால வழிகாட்டலில் கோடிட்டுக்காட்டியவாறு புதிய வெளிநாட்டுச் செலாவணி உட்பாய்ச்சல்களை ஈர்ப்பதற்கு அரசாங்கம் மற்றும் மத்திய வங்கி என்பவற்றினால் மேற்கொள்ளப்பட்டுவரும் வழிமுறைகளுடன் மேம்படுமென

எதிர்பார்க்கப்படுவதன் மூலம் எதிர்வரும் காலப்பகுதியில் வெளிநாட்டுத் துறையின் உறுதிப்பாட்டினை வலுப்படுத்தும்.

நாணய மற்றும் திரவத்தன்மை நிலைகளின் இறுக்கமடைதலைப் பதிலிறுத்தும் விதத்தில் சந்தை வட்டி வீதங்கள் மேல்நோக்கி சீராக்கப்பட்டுள்ள அதேவேளை கொடுகடன் மற்றும் நாணய விரிவாக்கம் தொடர்ந்தும் உயர்வடைந்துள்ளது

2021 ஓகத்தில் நாணயக் கொள்கை இறுக்கமடையச் செய்வதனைப் பதிலிறுத்தி பெரும்பாலான சந்தை வைப்புக்கள் மற்றும் கடன் வழங்கல் வீதங்கள் மேல்நோக்கி சீராக்கப்பட்டுள்ளன. மேலும், அரசாங்கப் பிணையங்கள் மீதான விளைவுகள் முதலாந்தர ஏலங்களில் ஏற்புக்கான உயர்ந்தபட்ச விளைவு வீதங்களின் நீக்கத்துடன் கடுமையான மேல்நோக்கிய சீராக்கமொன்றினை எடுத்துக்காட்டின. இம்மேல்நோக்கிய சீராக்கங்களினைத் தொடர்ந்து, எதிர்வரும் காலப்பகுதியில் சந்தை வட்டி வீதங்களில் பெருமளவான உறுதிப்பாடு எதிர்பார்க்கப்படுகின்றது. தாழ்ந்த வட்டி வீதச் சூழலிற்கு மத்தியில் கொடுகடனிற்கான அதிகரித்த கேள்வியைப் பிரதிபலித்து 2021 ஓகத்து இறுதியில் எட்டு மாத காலப்பகுதியில் எதிர்பார்க்கப்பட்டதனைப் போன்று தனியார் துறைக்கான கொடுகடன் விரிவடைந்தது. பொருளாதார நடவடிக்கையில் மீட்சி மற்றும் பொருளாதாரத்தின் உற்பத்தித்திறன்மிக்கதும் தேவையுடைய துறைகளுக்கமான கொடுகடன் பாய்ச்சல்களை வழிப்படுத்துவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளுடன் ஆண்டின் எஞ்சியுள்ள காலப்பகுதியில் கொடுகடன் விரிவடைதலின் உத்வேகம் தொடருமென எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை, வங்கித்தொழில் முறைமையிடமிருந்து அரசு துறை பெற்றுக்கொண்ட கொடுகடனும், குறிப்பாக அரசாங்கத்திற்கான தேறிய கொடுகடன் 2021 ஓகத்து இறுதியின் ஆண்டின் எட்டு மாத காலப்பகுதியில் குறிப்பிடத்தக்களவு அதிகரித்திருந்தது. அதிகரித்த உள்நாட்டுக் கொடுகடனுடன் விரிந்த பணத்தின் (M2b) வளர்ச்சி தொடர்ந்தும் உயர்வடைந்து காணப்படுகின்றது.

குறிப்பாக தோற்றம் பெற்றுவரும் உலகளாவிய விலை அபிவிருத்திகள் காரணமாக சில பணவீக்க அழுத்தங்கள் அவதானிக்கப்பட்டுள்ளன

உயர் உணவுப் பணவீக்கம் மற்றும் உணவல்லாப் பணவீக்கத்தில் சில விரைவுத்தன்மை காரணமாக அண்மைய மாதங்களில் பணவீக்கம் உயர்வடைந்திருந்தது. உலகளாவிய பண்ட விலைகளின் உயர்வு அநேகமான அத்தியாவசிய பண்டங்களின் மீதான உயர்ந்தபட்ச சில்லறை விலைகளை நீக்குவதற்கு அரசாங்கத்தினைத் தூண்டியிருந்தது. விளைவாக ஏனைய சந்தை விலைகளில் ஏற்பட்ட மேல்நோக்கிய சீராக்கங்களுடன் இணைந்து, இது முதன்மை பணவீக்கம் குறுகிய காலத்தில் இலக்கிடப்பட்ட மட்டங்களிலிருந்து சிறிதளவு விலகியிருக்கும் சாத்தியப்பாட்டினைக் கொண்டுள்ளது. குறுங்காலத்தில் அவ்வாறான நிரம்பல் பக்க அபிவிருத்திகள் நாணயக் கொள்கை இறுக்கமடையச் செய்தலினை உத்தரவாதப்படுத்தாத அதேவேளை, மத்திய வங்கியினால் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட வட்டி வீதங்கள் மற்றும் சந்தை தொடர்பிலான வழிமுறைகள் நடுத்தரகாலத்தில் கேள்வி அழுத்தங்களை நிலைப்படுத்துவதில் துணைபுரியும்.

கொள்கை வட்டி வீதங்கள் தற்போதைய மட்டங்களில் பேணப்படுகின்றன

மேலே குறிப்பிடப்பட்டவாறான தற்போதைய மற்றும் எதிர்பார்க்கப்படுகின்ற பேரண்டப் பொருளாதார அபிவிருத்திகளைக் கருத்திற்கொண்டு, கொள்கை வட்டி வீதங்களின் தற்போதைய மட்டம்

பொருத்தமானதென நாணயச் சபை கருதியது. உள்நாட்டு மற்றும் உலகளாவிய பேரண்டப் பொருளாதார மற்றும் நிதியியல் சந்தை அபிவிருத்திகளை மத்திய வங்கி தொடர்ந்தும் கண்காணிக்கும் என்பதுடன் நடுத்தர நெகிழ்ச்சித்தன்மை பணவீக்க இலக்கிடல் கட்டமைப்பின் கீழ் விரும்பத்தக்க வீச்சில் பணவீக்கத்தினைப் பேணுகின்ற அதேவேளை நிலையான பொருளாதார மீட்சிக்கு ஆதரவளிக்கும் நோக்குடன் அவசியப்படுகின்றவாறும் அவசியமானபோதும் பொருத்தமான வழிமுறைகளை எடுப்பதற்கு தயாராகவுள்ளது.

நாணயக் கொள்கை தீர்மானம்: கொள்கை வீதங்கள் மற்றும் நியதி ஒதுக்கு வீதங்கள் மாற்றமடையவில்லை	
துணைநில் வைப்பு வசதி வீதம்	5.00%
துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம்	6.00%
வங்கி வீதம் (துணைநில் கடன் வழங்கல் வீதத்துடன் சுயாதீனமாக சரிப்படுத்தப்பட்டது)	9.00%
நியதி ஒதுக்கு விகிதம்	4.00%

தகவல் குறிப்பு:

ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் அவர்களின் தலைமையிலான ஊடக மாநாடொன்று இலங்கை மத்திய வங்கியின் கேட்போர் கூடத்தில் 2021 ஒத்தோபர் 14ஆம் திகதி மு.ப. 11.00 மணிக்கு நடைபெறுவதுடன் முகநூல் மற்றும் யூடிப் (YouTube) என்பவற்றின் வாயிலாக நேரலையாக இடம்பெறும்.

நாணயக் கொள்கை மீதான அடுத்த கிரமமான அறிக்கை 2021 நவம்பர் 25ஆம் நாளன்று வெளியிடப்படும்.

இணைப்பு I

அட்டவணை 01: உண்மை மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி (தற்காலிகமானவை)

பொருளாதார நடவடிக்கைகள்	ஆண்டிற்கு ஆண்டு % மாற்றம்							
	2020					2021		
	முதலாம் காலாண்டு	இரண்டாம் காலாண்டு	மூன்றாம் காலாண்டு	நான்காம் காலாண்டு	வருடாந்தம்	முதலாம் காலாண்டு	இரண்டாம் காலாண்டு	முதலாம் அரையாண்டு
வேளாண்மை	-6.5	-8.2	3.1	1.3	-2.4	6.1	8.1	7.1
கைத்தொழில்கள்	-7.9	-23.1	0.6	1.3	-6.9	5.5	22.1	12.1
பணிகள்	2.9	-12.9	2.1	1.9	-1.5	3.0	7.5	5.1
மொ.உ.உற்பத்தி	-1.8	-16.4	1.3	1.3	-3.6	4.3	12.3	8.0

மூலம்: தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்

அட்டவணை 02: பணவீக்கம்

மாதம்		பெப் 21	மாச் 21	ஏப் 21	மே 21	யூன் 21	யூலை 21	ஓகத் 21	செத் 21
முதன்மைப் பணவீக்கம் (ஆண்டுக்கு ஆண்டு % மாற்றம்)	கொடுவிக(2013=100)	3.3	4.1	3.9	4.5	5.2	5.7	6.0	5.7
	தேடுவிக(2013=100)	4.2	5.1	5.5	6.1	6.1	6.8	6.7	-
மையப் பணவீக்கம் (ஆண்டுக்கு ஆண்டு % மாற்றம்)	கொடுவிக(2013=100)	2.6	3.1	3.0	3.2	3.2	3.7	4.1	5.0
	தேடுவிக(2013=100)	4.1	4.3	4.1	4.2	4.1	4.4	4.7	-

மூலம்: தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்

அட்டவணை 03: நாணயத் துறை அபிவிருத்திகள் (தற்காலிகமானவை)

குறிகாட்டி	வெளிநின்ற தொகை (ரூ.பில்லியன்)								
	திசெ 20	சன 21	பெப் 21	மாச் 21	ஏப் 21	மே 21	யூன் 21	யூலை 21	ஓகத் 21
ஒதுக்குப் பணம்	964	976	978	1,029	1,031	1,036	1,065	1,064	1,089
விரிந்த பணம் (M _{2b})	9,406	9,533	9,651	9,839	9,947	10,033	10,165	10,304	10,514
தேறிய வெளிநாட்டுச் சொத்துக்கள்	(209)	(321)	(386)	(430)	(431)	(429)	(481)	(699)	(701)
தேறிய உள்நாட்டுச் சொத்துக்கள்	9,615	9,854	10,037	10,269	10,378	10,462	10,646	11,003	11,215
அரசாங்கத்திற்கான தேறிய கொடுகடன்	4,548	4,758	4,793	5,005	4,965	5,024	5,195	5,513	5,682
அரசு கூட்டுத்தாபனங்களுக்கான கொடுகடன்	1,002	1,058	1,080	1,098	1,093	1,113	1,132	1,141	1,137
தனியார் துறைக்கான கொடுகடன்	6,171	6,197	6,276	6,388	6,446	6,501	6,585	6,661	6,796
விரிந்த பணம் (M ₄)	11,462	11,643	11,790	12,010	12,154	12,265	12,402	12,563	12,790

அட்டவணை 04: வட்டி வீதங்கள்

வட்டி வீதம் (%)	ஏப் 21 முடிவில்	மே 21 முடிவில்	யூன் 21 முடிவில்	யூலை 21 முடிவில்	ஓகத் 21 முடிவில்	செத் 21 முடிவில்	2021 ஓத் 13இல் உள்ளவாறு
மத்திய வங்கியின் கொள்கை வீதங்கள்							
துணைநிலை வைப்பு வசதி வீதம்	4.50	4.50	4.50	4.50	5.00	5.00	5.00
துணைநிலை கடன்வழங்கல் வசதி வீதம்	5.50	5.50	5.50	5.50	6.00	6.00	6.00
நிறையேற்றப்பட்ட சராசரி அழைப்புப் பணவீதம்	4.64	4.66	4.93	5.10	5.79	5.94	5.92
திறைசேரி உண்டியல் விளைவுகள் (முதலாந்தரசு சந்தை)							
91-நாள்	5.11	5.13	5.18	5.22	5.87	6.70	8.04
182-நாள்	5.14	5.14	5.19	5.23	5.90	6.99	7.20(அ)
364-நாள்	5.18	5.18	5.23	5.25	5.93	7.01	7.28(அ)
கடன்வழங்கல் வீதங்கள்							
சராசரி நிறையேற்றப்பட்ட முதன்மைக் கடன்வழங்கல் வீதம் (வாராந்தம்)	5.86	5.65	5.51	5.76	6.01	6.42	6.71(ஆ)
சராசரி நிறையேற்றப்பட்ட கடன்வழங்கல் வீதம்	9.73	9.64	9.50	9.45	9.38	-	-
சராசரி நிறையேற்றப்பட்ட புதிய கடன்வழங்கல் வீதம்	7.95	7.74	7.47	8.09	8.04	-	-
வைப்பு வீதங்கள்							
சராசரி நிறையேற்றப்பட்ட வைப்பு வீதம்	5.07	4.97	4.87	4.77	4.75	4.75	-
சராசரி நிறையேற்றப்பட்ட நிலையான வைப்பு வீதம்	6.09	5.94	5.82	5.67	5.62	5.64	-
சராசரி நிறையேற்றப்பட்ட புதிய வைப்பு வீதம்	4.77	4.77	4.98	4.99	5.19	-	-
சராசரி நிறையேற்றப்பட்ட புதிய நிலையான வைப்பு வீதம்	4.92	4.90	5.10	5.15	5.35	-	-

(அ) 2021 ஒத்தோபர் 06 அன்று நடைபெற்ற ஏலத்தில் வீதம்

(ஆ) 2021 ஒத்தோபர் 08 அன்று முடிவடைகின்ற வாரத்திற்கானது

மூலம்: இலங்கை மத்திய வங்கி